

உடனடி வெளியீட்டுக்காக

## விதை விதைக்கும் சனிக்கிழமை மற்றும் தோட்டவேலைக் காட்சிகளுடன் வசந்த காலத்தை மெய்நிகர் முறையில் துவக்குங்கள்

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 1, 2021) – ப்ராம்ப்ட்டன் மாநகரின் 9 ஆவது வருடாந்திர "விதை விதைக்கும் சனிக்கிழமையும்" தோட்டவேலைக் கண்காட்சிகளும் இந்த வருடத்தில் ஆன்லைனில், மார்ச் 13, சனிக்கிழமையன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும்! 2021 ஆம் ஆண்டிற்கான இந்த மெய்நிகர் "விதை விதைக்கும் சனிக்கிழமையும்" தோட்டவேலைக் கண்காட்சிகளும் ப்ராம்ப்ட்டன் தோட்டக்கலை சங்கத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது; கீழ்காணும் சுற்றுச்சூழல் வல்லுனர்களிடமிருந்து, தோட்டம் அமைப்பது பற்றிய வீடியோக்களும் இடம்பெறும்:

- பள்ளிக்கூட உணவுக்கான தோட்டம் பற்றி: ஆல்லிஸன் ஈடி (Allison Eady)
- பாரம்பரிய பூந்தோட்டங்கள் பற்றி: பாப் வைல்ட்ஃபாங் (Bob Wildfong)
- உணவுப்பயிர் வளர்த்தலுக்காக புதிய தோட்டம் அமைப்பவர்களுக்கான வழிகாட்டி யுடன்: ஃப்ரான்க் ஃபெர்ராஜின் (Frank Ferragine)
- ப்ராம்ப்ட்டன் நகர வீடுகளுக்கு பட்டாம்பூச்சிகளை வரவழைப்பது பற்றி: ஜோட் ராபர்ட்ஸ் (Jode Roberts)
- மூலிகை வளர்ப்பு மற்றும் அவற்றின் உபயோகம் பற்றி: லாரென் போஸ்ச் (Lauren Bosch)
- பாரம்பரிய உடைமை மற்றும் விதை சேமிப்பு பற்றி: லிண்டா க்ராகோ (Linda Crago)
- நகர்ப்புற நில எழிலமைப்புக்களில் உணவுப்பொருள் வளர்ப்பு பற்றி: ஸ்டீவன் பிக்ஸ் (Steven Biggs)
- உங்கள் வீட்டுத்தோட்டங்களில் 'களை'களை அகற்றி சமாளித்தல் பற்றி: விக்கி ஸிம்க்கோவிச்

நீங்கள் தோட்டக்கலைக்கு புதியவர் என்றாலும் அல்லது அனுபவம் அதிகம் உள்ளவராக இருந்தாலும், [www.brampton.ca/seedysaturday](http://www.brampton.ca/seedysaturday) என்னும் வலைப்பக்கத்தில் தோட்டக்கலை வளங்களை பற்றி அறிய அணுகலாம்; உள்ளூர் தோட்டம் அமைக்கும் சேவை அளிப்பவர்களுடன் இணையலாம்; இதனை, காகிதத்தில் வரையகூடிய நடவடிக்கைகள் மற்றும் வீடியோ பயிற்சிகளுடன் குழந்தைகள் அனுபவிக்கலாம்; இவை அனைத்தும் மார்ச் 13 சனிக்கிழமையன்று மேற்சொன்ன வலைப்பக்கத்தில் தேடலாம்; பிராம்ப்ட்டன் தோட்டக்கலை சங்கத்தில் வெளியில் இருந்தவாறே போகிறபோக்கில் விதை பெறுதல் எப்படி எனவும் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த நிகழ்ச்சியானது [ப்ராம்பட்டன் தோட்டக்கலை சங்கத்தினால் \(Brampton Horticultural Society\)](#), கூட்டாக உபசரிக்கப்பட்டு, ஸீட்ஸ் ஆஃப் டைவர்சிட்டி (Seeds of Diversity) யினால் ஆதரவளிக்கப்படுகிறது.

### அறிஞர் கூற்றுக்கள்

“ மார்ச் 13 அம் தேதியன்று இந்த ஆண்டின் மெய்நிகர் விதை விதைக்கும் சனிக்கிழமை மற்றும் தோட்டவேலைக் காட்சிகளைத் தேடிக்காண, அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன்! ப்ராம்பட்டன் ஒரு பசுமை நகரமாகும்; இது நீடித்து நிலைக்கும் தன்மை, மற்றும் நமது பல்லுயிர் போற்றிக்காத்தலின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்த பரவசமூட்டுகின்ற மற்றும் கல்வி கற்பிக்கின்ற நிகழ்வில், உணவு நிலைத்தன்மை பற்றி அறிந்து கொள்ளுங்கள், நிபுணர்களின் உதவிக்குறிப்புகள் மற்றும் ஆதாரவளங்களை தேடிக்கண்டறியுங்கள். ”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் மாநகரம்*

“இந்த ஆண்டுக்கான விதை விதைக்கும் சனிக்கிழமை மற்றும் தோட்டவேலைக் காட்சிகளை நாம் நேரில் கூடி ரசிக்க முடியாமல் போகலாம், இருப்பினும் வசந்தகால நடவடிக்கைகள் செய்தல் மற்றும் நமது நகரத்தை பசுமையாக வைத்திருப்பது பற்றி அறிய எங்கள் ஆன்லைன் நிகழ்வானது, நமது சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு உறுதியளிக்கிறது. ”

- *ரொவீனா சான்ட்லோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள், ப்ராம்பட்டன் நகரம்*

“மெய்நிகர் விதை விதைக்கும் சனிக்கிழமை மற்றும் தோட்டவேலைக் காட்சிக்கு தோட்ட வேலையில் நிபுணத்துவம் பெற்ற அனைத்து மட்டத்திலுமான தோட்டக்காரர்களும் அழைக்கப்படுகிறார்கள். தொழில் வல்லுநர்களிடமிருந்து பிரத்யேக வீடியோக்களுடன், உள்ளூர் தோட்டக்கலைப்பொருட்கள் விற்பனையாளர்களுடன் இணையுங்கள்; குழந்தைகளும் தோட்ட வேலை தெரிந்துகொள்வதற்கான நடவடிக்கைகள், மற்றும் பலவும் உள்ளன. எப்படியும் அனைவருக்கும் ஏதோ ஒரு விஷயம் கிடைக்க இருக்கிறது. ”

- *சார்மேயன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர் வார்டுகள் 7 & 8, துணைத்தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள், ப்ராம்பட்டன் நகரம்*

“9 ஆம் ஆண்டு விதை விதைக்கும் சனிக்கிழமை மற்றும் தோட்ட வேலை செய்யும் காட்சிகளை ப்ராம்பட்டன் நகர தோட்டக்கலை சங்கத்துடன் இணைந்து, முதன்முறையாக, ஆன்லைனில் வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாருங்கள், தோட்டம் அமைத்தல், அதனை நீடித்து

நிலைக்க வைத்தல் மற்றும் நமது சமூகத்தை பசுமையாக வாழ வைக்க நீங்கள் எவ்வாறு பழக்கப் படுத்திக்கொள்ளலாம் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். ”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

#### ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)